

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة لتاريخ ٢٤/٩/٢٠٢١ الموافق ١٧ صفر ١٤٤٣ هـ

عَلَامَاتُ السَّاعَةِ الْكُبْرَى

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنُسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَتُوبُ إِلَيْهِ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضِلِّ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَلَا مِثِيلَ وَلَا شَبِيهَ وَلَا مِثْلَ وَلَا نِدَّ لَهُ، وَلَا حَدَّ وَلَا جُتَّةَ وَلَا أَعْضَاءَ لَهُ، أَحَدٌ صَمَدٌ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَعَظِيمَنَا وَقَائِدَنَا وَقُرَّةَ أَعْيُنِنَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ وَصَفِيَّهُ وَحَبِيبَهُ، مَنْ بَعَثَهُ اللَّهُ رَحْمَةً لِلْعَالَمِينَ هَادِيًا وَمُبَشِّرًا وَنَذِيرًا. اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الْقَائِلِ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ وَقَرَنَ بَيْنَ السَّبَابَةِ وَالْوَسْطَى مُشِيرًا بِذَلِكَ إِلَى اقْتِرَابِ قِيَامِ السَّاعَةِ، وَعَلَى ءَالِهِ وَصَحَابَتِهِ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ. أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ، فَإِنِّي أَوْصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ فَإِنَّ الْقِيَامَةَ قَدْ اقْتَرَبَتْ قَالَ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى ﴿ اقْتَرَبَتِ السَّاعَةُ وَأَنْشَقَّ الْقَمَرُ ۗ ﴾^١ وَالْآخِرَةُ يَنْفَعُ فِيهَا تَقْوَى اللَّهِ.

Après cette introduction, esclaves de Dieu, je vous recommande et je me recommande à moi-même, de faire preuve de piété à l'égard de Dieu car le Jour du jugement s'est rapproché. Notre Seigneur تبارك وتعالى dit ce qui signifie : « **Le Jour du jugement approche et la lune s'est fendue en deux** » et ce qui est profitable dans l'au-delà, c'est la piété à l'égard de Dieu.

وَاعْلَمُوا إِخْوَةَ الْإِيمَانِ أَنَّ السَّاعَةَ لَا تَقُومُ حَتَّى تَحْصَلَ حَوَادِثُ هِيَ عَلَامَاتٌ عَلَى اقْتِرَابِ السَّاعَةِ وَهِيَ كَمَا جَاءَ فِي الْحَدِيثِ عَشْرَةٌ أَشْرَاطٍ وَيُقَالُ لَهَا أَشْرَاطُ السَّاعَةِ الْكُبْرَى وَهِيَ خُرُوجُ

^١ سورة القمر/١.

الدَّجَالِ وَنُزُولِ الْمَسِيحِ عِيسَى ابْنِ مَرْيَمَ وَخُرُوجِ يَأْجُوجَ وَمَأْجُوجَ وَظُلُوعِ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَخُرُوجِ دَابَّةِ الْأَرْضِ وَالذَّخَانِ وَثَلَاثَةَ حُسُوفٍ وَنَارٍ تَخْرُجُ مِنْ قَعْرِ عَدَنَ فِي بِلَادِ الْيَمَنِ.

Sachez, chers frères de foi, que le Jour du jugement n'arrivera pas avant que certains événements se produisent. Ce sont des signes de l'approche du Jour du jugement. Il s'agit de dix signes, tout comme cela est parvenu dans le *hadith*. On les appelle les grands signes annonciateurs du Jour du jugement : la sortie du *Dajjal*, la descente du *Maçih* عيسى ^{عليه} *Ya'jouj* et *Ma'jouj*, le lever du soleil de son couchant, la sortie de la bête de la terre, la fumée, les trois effondrements de terre et un feu qui sortira du fond de *Adan* –Aden– au Yémen.

وَأَمَّا الدَّجَالُ إِخْوَةَ الْإِيمَانِ فَهُوَ إِنْسَانٌ مِنْ بَنِي آدَمَ وَالظَّاهِرُ أَنَّهُ مِنْ بَنِي إِسْرَائِيلَ يَطُوفُ الْأَرْضَ إِلَى كُلِّ الْجِهَاتِ فِي نَحْوِ سَنَةٍ وَنِصْفِ بِقُدْرَةِ اللَّهِ تَعَالَى إِلَّا أَنَّهُ لَا يَسْتَطِيعُ أَنْ يَدْخُلَ مَكَّةَ وَلَا الْمَدِينَةَ فَإِنَّ الْمَلَائِكَةَ تَمْنَعُهُ مِنْهُمَا، وَيَكُونُ خُرُوجُ الدَّجَالِ فِي زَمَنِ قَحْطٍ وَجُوعٍ فَيَدَّعِي الدَّجَالُ أَنَّهُ الْإِلَهُ

Concernant le *Dajjal* –l'imposteur–, chers frères de foi, c'est un être humain, descendant de *Adam*. Le plus plausible, c'est qu'il est descendant des fils de *Isra'il*. Il parcourra la terre entière dans toutes les directions, en environ un an et demi, par la puissance de Dieu, sauf qu'il ne pourra pas entrer à La Mecque, ni à Médine, car les anges l'empêcheront d'entrer dans ces deux villes. L'apparition du *Dajjal* aura lieu à une époque où il y aura une grande sécheresse et une grande famine. Et le *Dajjal* prétendra être Dieu.

فَالَّذِينَ يُؤْمِنُونَ بِهِ يَشْبَعُونَ لِأَنَّ اللَّهَ تَعَالَى يَفْتِنُ بِهِ بَعْضَ الْخَلْقِ وَأَمَّا الْمُؤْمِنُونَ الَّذِينَ يُكَذِّبُونَهُ وَلَا يَتَّبِعُونَهُ تَحْصُلُ لَهُمْ مَجَاعَةٌ فَيُعِينُهُمُ اللَّهُ بِالتَّسْبِيحِ وَالتَّقْدِيسِ أَيُّ يَقُومُ هَذَا التَّسْبِيحُ مَقَامَ الْأَكْلِ فَلَا يَضُرُّهُمُ الْجُوعُ. وَقَدْ حَدَّثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَّتَهُ مِنَ الدَّجَالِ وَفِتْنَتِهِ وَوَصَفَهُ لَهُمْ لِيَعْرِفُوهُ وَهُوَ أَنَّ إِحْدَى عَيْنَيْهِ طَافِيَةٌ كَالْعِنَبَةِ وَالْأُخْرَى مَمْسُوحَةٌ فَلِذَلِكَ يُقَالُ لَهُ الْأَعْوَرُ الدَّجَالُ،

Ceux qui croiront en lui seront rassasiés. En effet, Dieu éprouvera certaines créatures par le *Dajjal*. Quant aux croyants, qui vont le démentir et qui ne vont pas le suivre, ils subiront la famine et Dieu les aidera à la surmonter en récitant les paroles d'évocation de Dieu, le *tasbih* et le *taqdis*. C'est-à-dire que ces paroles d'évocation de Dieu leur tiendront lieu de nourriture, de sorte que la faim ne leur sera pas nuisible.

وَقَدْ أَخْبَرَ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ أَنَّ اللَّهَ تَعَالَى يُظْهِرُ عَلَى يَدِ الدَّجَالِ حَوَارِقَ ابْتِلَاءٍ مِنْهُ لِعِبَادِهِ لِيُظْهِرَ لَهُمْ مَنْ يَهْتَدِي وَمَنْ يَضِلُّ، وَمِنْ عَجَائِبِهِ أَنَّهُ يَشُقُّ رَجُلًا مِنَ الْمُؤْمِنِينَ يُكَذِّبُهُ فِي وَجْهِهِ نِصْفَيْنِ ثُمَّ يُحْيِيهِ بِإِذْنِ اللَّهِ فَيَقُولُ هَذَا الْمُؤْمِنُ لَمْ أَزِدْ بِهِذَا إِلَّا تَكْذِيبًا لَكَ.

Le Prophète صلى الله عليه وسلم a mis en garde sa communauté contre le *Dajjal* et sa *fitnah* –épreuve–. Il le leur a décrit afin qu'ils puissent le reconnaître, à savoir que l'un de ses yeux sera proéminent comme un grain de raisin et l'autre sera quasi inexistant. C'est pour cela qu'il est surnommé le borgne imposteur. Le Prophète صلى الله عليه وسلم nous a annoncé que Dieu تعالى manifesterait par les mains du *Dajjal*, des choses extraordinaires, en tant qu'épreuves pour Ses esclaves, pour leur montrer qui d'entre eux sera bien guidé et qui sera égaré. Parmi les choses étonnantes, c'est qu'il coupera en deux un homme croyant qui le démentira de front, puis il le ressuscitera par la volonté de Dieu. Ce croyant dira alors : « Ceci n'a fait qu'augmenter ma certitude que tu es un imposteur » un menteur.

وَمِنَ الْعَجَائِبِ أَنَّ الدَّجَالَ يَكُونُ مَعَهُ نَهْرَانِ نَهْرٌ مِنَ الْمَاءِ يَزْعُمُ أَنَّهُ جَنَّتُهُ وَنَهْرٌ مِنْ نَارٍ يَزْعُمُ أَنَّهُ نَارُهُ، وَقَدْ أَخْبَرَنَا نَبِيُّنَا عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ أَنَّ نَهْرَ النَّارِ هَذَا هُوَ بَرْدٌ عَلَى الْمُؤْمِنِينَ وَأَنَّ نَهْرَ الْمَاءِ هُوَ نَارٌ عَلَيْهِمْ. وَأَمَّا مَكْتُ الدَّجَالِ فِي الْأَرْضِ بَعْدَ ظُهُورِهِ فَأَرْبَعُونَ يَوْمًا لَكِنْ أَوَّلَ ظُهُورِهِ يَكُونُ يَوْمٌ كَسَنَةٍ ثُمَّ الَّذِي بَعْدَهُ يَكُونُ كَشَهْرٍ ثُمَّ الَّذِي بَعْدَهُ كَأَسْبُوعٍ وَبَاقِي الْأَيَّامِ كَأَيَّامِنَا. أَعَاذَنَا اللَّهُ مِنْ فِتْنَتِهِ وَتَبَّتْنَا عَلَى دِينِهِ.

Parmi les choses surprenantes, c'est que le *Dajjal* aura avec lui deux fleuves, l'un d'eau, et il prétendra que c'est son paradis, et un fleuve de feu, et il prétendra que c'est son enfer. Notre Prophète nous a informés que le fleuve de feu sera une fraîcheur pour les croyants et que le fleuve d'eau sera un feu pour eux. Quant au temps que le *Dajjal* passera sur terre, après son apparition, il s'agit de quarante jours. Mais au tout début de son apparition, le premier jour durera comme une année, puis celui qui le suivra comme un mois, puis celui qui le suivra comme une semaine et le reste des jours, comme nos jours habituels. Que Dieu nous préserve de sa *fitnah*, qu'Il fasse que nous persévérions sur la religion qu'Il nous agréa.

وَفِي آخِرِ أَيَّامِ الدَّجَالِ يَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ مِنَ السَّمَاءِ فَإِنَّهُ حَيٌّ الْآنَ فِي السَّمَاءِ حَيْثُ رَفَعَهُ اللَّهُ إِلَيْهَا عِنْدَمَا أَرَادَ الْكُفَّارُ قَتْلَهُ، فَيَنْزِلُ عَلَيْهِ السَّلَامُ وَيَدَاهُ عَلَى أَجْنِحَةِ مَلَكَئِنٍ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ شَرْقِيٍّ دِمَشْقَ كَمَا وَرَدَ فِي الْحَدِيثِ

Dans les derniers jours du *Dajjal*, *ʿIṣā* fils de *Maryam* عليه الصلاة والسلام descendra du ciel. Il est actuellement vivant au ciel, là où Dieu l'a élevé quand les mécréants avaient voulu l'assassiner. Il descendra عليه السلام, les mains posées sur les ailes de deux anges, à proximité de la tour blanche, à l'est de Damas, tout comme cela est parvenu dans le *hadith* حديث.

وَيُصَادِفُهُ الدَّجَالُ بِفِلَسْطِينَ فَيَقْتُلُهُ نَبِيُّ اللَّهِ عِيسَى عَلَيْهِ السَّلَامُ بَابِ لُدٍّ وَهِيَ قَرْيَةٌ مِنْ قُرَى فِلَسْطِينَ. ثُمَّ يَحْكُمُ سَيِّدُنَا عِيسَى ابْنُ مَرْيَمَ بِشَرِيعَةِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ فِي عَهْدِ الْمَسِيحِ بَعْدَ فَنَاءِ يَأْجُوجَ وَمَأْجُوجَ يَصِيرُ رِخَاءً كَثِيرٌ وَأَمْنٌ فَتُخْرِجُ الْأَرْضُ مَا فِي دَاخِلِهَا مِنَ الذَّهَبِ حَتَّى إِنَّهُ لَا يُوجَدُ إِنْسَانٌ يَقْبَلُ الصَّدَقَةَ مِنْ عُمُومِ الْغِنَى. بَلَّغَنَا اللَّهُ صُحْبَتَهُ عَلَيْهِ السَّلَام.

Le *Dajjal* le rencontrera en Palestine et le Prophète de Dieu عيسى عليه السلام *ʿIṣā* le tuera à *Bab Loudd*, qui est un village en Palestine. Notre maître عيسى عليه السلام fera appliquer la Loi de notre maître محمد *Mouhammad* صلى الله عليه وسلم. À l'époque du *Maçih*, après l'anéantissement de *Ya'jouj* et *Ma'jouj*, il y aura beaucoup de bien-être, beaucoup de sécurité, la terre fera apparaître ce qu'elle comporte comme or, au point que plus personne n'acceptera l'aumône tellement les gens seront aisés. Que Dieu nous accorde d'être de ses compagnons عليه السلام.

وَأَمَّا يَأْجُوجُ وَمَأْجُوجُ إِخْوَةَ الْإِيمَانِ فَهُمَا قَبِيلَتَانِ مِنَ الْبَشَرِ كُلُّهُمُ كُفَّارٌ مَكَانُهُمْ مَحْجُوبٌ عَنِ النَّاسِ فِي طَرْفٍ مِنْ أَطْرَافِ الْأَرْضِ كَانَ ذُو الْقَرْنَيْنِ بِكِرَامَةٍ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهَا لِأَنَّهُ مِنْ أَكْبَرِ الْأَوْلِيَاءِ قَدْ بَنَى عَلَيْهِمْ سَدًّا فَحَجَزَهُمْ عَنِ الْبَشَرِ فَلَا هُمْ يَأْتُونَ إِلَيْنَا وَلَا نَحْنُ نَذْهَبُ إِلَيْهِمْ لَا يَمُوتُ الْوَاحِدُ مِنْهُمْ حَتَّى يَرَى أَلْفًا لِصَلْبِهِ.

Quant à *Ya'jouj* et *Ma'jouj*, chers frères de foi, il s'agit de deux tribus humaines, ils sont tous mécréants. L'endroit où ils vivent est caché aux gens, à l'une des extrémités de la terre. *Dhou l-Qarnayn*, grâce à un prodige que Dieu lui a accordé, car c'était un grand saint, avait construit une sorte de grand barrage pour les emprisonner et les mettre à l'écart des autres humains. Ils ne peuvent pas venir vers nous, ni nous non plus ne pouvons aller vers eux. Et l'un d'entre eux ne meurt pas avant de laisser un millier de descendants.

وهذا السدُّ إِخْوَةَ الْإِيمَانِ جَبَلٌ شَامِخٌ مِنْ حَدِيدٍ أُذِيبَ عَلَيْهِ التُّحَاسُ لَا يَسْتَطِيعُ أَحَدٌ مِنَ الْبَشَرِ أَنْ يَرْتَقِيَهُ بِطَرِيقِ الْعَادَةِ وَهُمْ يُحَاوِلُونَ أَنْ يَخْتَرِقُوا هَذَا الْجَبَلَ كُلَّ يَوْمٍ فَلَا يَسْتَطِيعُونَ فَيَقُولُونَ

كُلُّ يَوْمٍ بَعْدَ طُولِ عَمَلٍ غَدًا نُكْمِلُ فَيَعُودُونَ فِي الْيَوْمِ الْقَابِلِ فَيَجِدُونَ مَا فَتَحُوهُ قَدْ سُدَّ وَهَكَذَا إِلَى أَنْ يَقُولُوا غَدًا نُكْمِلُ إِنْ شَاءَ اللَّهُ فَيَعُودُونَ فِي الْيَوْمِ الْقَابِلِ فَيَجِدُونَ مَا بَدَأُوا بِهِ قَدْ بَقِيَ عَلَى حَالِهِ فَيُكْمِلُونَ الْحُفْرَ حَتَّى يَتِمَّ كُنُوفًا مِنَ الْخُرُوجِ

Ce grand barrage, chers frères de foi, est une sorte de grande montagne de fer, sur laquelle a été fondu du cuivre et qu'aucun être humain ne peut escalader de manière habituelle. Eux, ils essayent tous les jours de creuser pour traverser cette montagne, mais ils n'y arrivent pas. Chaque jour, après un long travail, ils disent : « *Demain, nous allons poursuivre.* » Lorsqu'ils reviennent le lendemain, ils trouvent que le début de ce qu'ils avaient creusé la veille a été bouché et ainsi de suite. Jusqu'au jour où ils diront : « *Demain, nous poursuivrons, si Dieu le veut.* » Ils reviendront le lendemain et ils trouveront que ce qu'ils avaient entamé la veille est resté tel quel. Ils poursuivront alors et creuseront jusqu'à pouvoir sortir.

فَتَحْصُلُ فِي أَيَّامِهِمْ مَجَاعَةٌ وَلَا يَقْدِرُ النَّاسُ عَلَى مُوَاجَهَتِهِمْ فَيَذْهَبُ سَيِّدُنَا عِيسَى عَلَيْهِ السَّلَامُ وَالنَّاسُ إِلَى جَبَلِ الطُّورِ يَتَضَرَّعُونَ إِلَى اللَّهِ أَنْ يُهْلِكَ يَأْجُوجَ وَمَأْجُوجَ فَيُنزِلُ اللَّهُ عَلَيْهِمَا دُودًا يَدْخُلُ رَقَبَةَ كُلِّ وَاحِدٍ مِنْهُمْ فَيَرْمِيهِ صَرِيحًا مَيِّتًا حَتَّى تُنْتِنَ الْأَرْضُ مِنْ رِيحِهِمْ فَيَدْعُو الْمُسْلِمُونَ اللَّهَ أَنْ يُرِيحَهُمْ مِنْ رِيحِهِمْ فَيُرْسِلُ اللَّهُ طُيُورًا فَتَحْمِلُهُمْ وَتَرْمِيهِمْ فِي الْبَحْرِ ثُمَّ يَنْزِلُ مَطَرٌ يَجْرِفُ عَائِثَاهُمْ إِلَى الْبَحْرِ فَيَخْلُصُ النَّاسُ مِنْ أَذَاهُمْ وَيَعِيشُونَ فِي عَهْدِ عِيسَى عَلَيْهِ السَّلَامُ فِي رَعْدٍ مِنَ الْعَيْشِ ثُمَّ يَمُوتُ عِيسَى ابْنُ مَرْيَمَ عَلَيْهِ السَّلَامُ وَيُذْفَنُ بِجَوَارِ رَسُولِ اللَّهِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

Suite à leur apparition, il y aura une famine. Les gens ne pourront pas s'opposer à eux. Notre maître عيسى عليه السلام ira, en compagnie des gens, vers le mont Sinäi, ils invoqueront Dieu d'anéantir *Ya'jouj* et *Ma'jouj*. Suite à cela, Dieu fera descendre sur *Ya'jouj* et *Ma'jouj* des vers, qui pénétreront dans le cou de chacun d'entre eux et causera leur mort, au point que la terre sentira mauvais en raison de leurs cadavres. Les musulmans invoqueront Dieu pour qu'Il les délivre de leur odeur, Dieu enverra des oiseaux qui les emporteront et les jetteront à la mer. Puis une pluie descendra et emmènera toutes leurs traces dans l'eau. Les gens se verront débarrasser de leur nuisance et vivront, à l'époque de عيسى عليه السلام, dans un grand bien être. Puis عيسى عليه السلام fils de *Maryam* mourra et il sera enterré auprès du Messager de Dieu *Mouhammad* صلى الله عليه وسلم.

ولا تَقُومُ السَّاعَةُ إِخْوَةَ الْإِيمَانِ حَتَّى تَكْتَمِلَ الْعَلَامَاتُ الْعَشْرُ فَمِمَّا يَحْصُلُ بَعْدَ ذَلِكَ طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَخُرُوجُ دَابَّةِ الْأَرْضِ تُكَلِّمُ النَّاسَ وَتَطْبَعُ الْمُؤْمِنَ عَائِذًا كَافِرًا وَلَا تُقْبَلُ تَوْبَةُ مَنْ لَمْ يَكُنْ ءَامِنًا قَبْلَ ذَلِكَ وَلَا تُقْبَلُ تَوْبَةُ أَحَدٍ بَعْدَ ذَلِكَ، وَهَاتَانِ الْعَلَامَتَانِ تَحْصُلَانِ فِي يَوْمٍ وَاحِدٍ بَيْنَ الصُّبْحِ وَالضُّحَى.

Le Jour du jugement n'arrivera pas, chers frères de foi, avant que les dix signes ne soient achevés. Parmi les choses qui suivront, après cela, il y aura le lever du soleil de son couchant et l'apparition de la bête de la terre qui parlera aux gens ; elle mettra sur le croyant, un sceau qui indiquera qu'il est croyant. Et sur le mécréant, un sceau qui indiquera qu'il est mécréant. Aucun repentir ne sera accepté de la part de ceux qui n'auront pas fait le repentir auparavant. Et aucun repentir ne sera accepté après cela. Ces deux signes vont se produire le même jour, entre le soubh et le douha.

ثُمَّ يَنْزِلُ دُخَانٌ يَنْتَشِرُ فِي الْأَرْضِ فَيَكَادُ الْكَافِرُونَ يَمُوتُونَ مِنْ شِدَّةِ هَذَا الدُّخَانِ وَأَمَّا الْمُسْلِمُ فَيَصِيرُ عَلَيْهِ مِثْلُ الزُّكَامِ. وَتَحْصُلُ ثَلَاثَةُ خُسُوفٍ وَهُوَ انْشِقَاقُ الْأَرْضِ وَبَلْعٌ مِنْ عَلَيْهَا خَسْفٌ فِي الْمَشْرِقِ وَخَسْفٌ فِي الْمَغْرِبِ وَخَسْفٌ فِي جَزِيرَةِ الْعَرَبِ.

Puis, une fumée descendra sur terre et se diffusera, au point que les mécréants failliront mourir tant cette fumée est intense. Quant aux musulmans, ils auront comme un rhume, à cause de cela. Il y aura aussi trois effondrements de terrain, c'est-à-dire que la terre va s'ouvrir et engloutira ce qu'elle portait : un effondrement à l'est, un effondrement à l'ouest et un effondrement dans la péninsule arabique.

وَمِنْ هَذِهِ الْعَلَامَاتِ إِخْوَةَ الْإِيمَانِ نَارٌ تَخْرُجُ مِنْ قَعْرِ عَدَنَ فِي أَرْضِ الْيَمَنِ فَتَسُوقُ النَّاسَ إِلَى الْمَغْرِبِ لَا تَهْبُ هُبُوبًا وَإِنَّمَا تَسُوقُ النَّاسَ سَوْقًا. أَمَّا السَّاعَةُ فَتَقُومُ عَلَى شِرَارِ النَّاسِ فَإِنَّ جَمِيعَ الْمُسْلِمِينَ مِنَ الْبَشَرِ عَلَى الْأَرْضِ يَمُوتُونَ قَبْلَ قِيَامِ السَّاعَةِ بِمِائَةِ عَامٍ ثُمَّ يَتَكَثَّرُ الْكُفَّارُ حَتَّى تَقُومَ السَّاعَةُ عَلَيْهِمْ. ثَبَّتَنِي اللَّهُ وَإِيَّاكُمْ عَلَى دِينِ الْإِسْلَامِ وَالْهَمْنَا عَمَلَ الطَّاعَاتِ وَالتَّوْبَةَ قَبْلَ الْمَمَاتِ.

Parmi ces grands signes, chers frères de foi, il y aura un feu qui sortira du fond de [^]Adan –Aden– au Yémen et qui amènera les gens à se déplacer vers l'occident. Ce n'est pas un feu qui avancera rapidement, mais c'est un feu qui avancera lentement. Le Jour du jugement arrivera lorsqu'il n'y aura plus que les pires des gens, car tous les musulmans d'entre les humains sur terre mourront cent ans avant le Jour du jugement. Ensuite, les mécréants se multiplieront jusqu'à l'avènement du Jour du jugement. Que Dieu nous fasse persévérer, ainsi que vous, sur la religion de l'Islam, qu'Il nous inspire d'accomplir les actes d'obéissance et le repentir avant la mort.

Ayant tenu mes propos, je demande que Dieu me pardonne ainsi qu'à vous-mêmes.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

الخطبة الثانية

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنُسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ التَّيَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنْ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنْ الْأَئِمَّةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنْ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ. أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقَوْهُ.

واعلموا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرِ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^{٥٦} اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مُجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ﴾^{٥٧} يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَى وَمَا هُمْ بِسُكَرَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ^{٥٨}. اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاغْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ، اللَّهُمَّ مَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا مَا أَحْيَيْتَنَا وَاجْعَلْ ثَارَنَا عَلَى مَنْ ظَلَمْنَا وَانصُرْنَا عَلَى مَنْ عَادَانَا، اللَّهُمَّ لَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا، رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرَ

^{٥٦} سورة الاحزاب / ٥٦.

^{٥٧} سورة الحجج / ١-٢.

ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَءَامِنُ رَوْعَاتِنَا وَاكْفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ
اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرِيرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ
وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ
الْعَظِيمَ يُثَبِّتْكُمْ وَاشْكُرُوا يَزِدْكُمْ، وَاسْتَغْفِرْ لَهُ يُغْفِرْ لَكُمْ وَاتَّقُوا يَجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا،
وَأَقِمِ الصَّلَاةَ.